



ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்
SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION



இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான முதலாவது
வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2019(II)

நேரம்: 03
மணித்தியாலங்கள்

அரச துறையில் நிதி முகாமைத்துவம் மற்றும்
கொள்வனவு வழங்கல் செயற்பாடும் (04)

විභාග අංකය
Index No / சுட்டெண்

• ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை தருக.

1. i. திரட்டு நிதியத்தினுள் கொடுப்பனவு செய்தலும் அந்நிதியத்திலிருந்து மீளப்பெறுதலும் தொடர்பில் அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சுருக்கமாக விளக்குக. (08 புள்ளிகள்)
ii. நி.ஒ. 66 இன் கீழ் வீரமன் நடைமுறை பொருத்தமற்றமற்ற சந்தர்ப்பம் பற்றி குறிப்பிடுக. (12 புள்ளிகள்)
2. i. நி.ஒ. 102 இற்மைய நட்டங்கள் என்பதன் கீழ் உள்ளடங்கும் விடயங்கள் எவை என்பது பற்றி குறிப்பிடுக. (10 புள்ளிகள்)
ii. திணைக்களமொன்றில் ஏற்பட்டுள்ள வாகன விபத்தொன்று தொடர்பில் நி.ஒ. 103(1) இற்கமைய எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக் காட்டுக. (10 புள்ளிகள்)
3. i. நி.ஒ. 124(2) இன் படி “ சகல அமைச்சுக்களின் செயலாளர்களும் பிரதான கணக்கீட்டு அலுவலர்கள் என்பதுடன் சகல பிரதான கணக்கீட்டு அலுவலர்களும் அமைச்சுக்களின் செயலாளர்கள் அல்ல” விளக்குக. (08 புள்ளிகள்)
ii. நி.பி. 135 இற்கமைய நிதிக் கட்டுப்பாட்டுக்கான கடமைகளைக் கையளித்தலின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றிக் குறிப்பிடுக. (12 புள்ளிகள்)
4. i. நியதிச்சட்டக் கணக்காய்வு மற்றும் உள்ளகக் கணக்காய்வு என்பவற்றிற்கிடையிலான வேறுபாடுகளை விளக்குக. (10 புள்ளிகள்)
ii. உங்கள் நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்ற கணக்காய்வு ஐய வினா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி நிதி ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் விளக்குக. (10 புள்ளிகள்)

5. i. பெறுகை நடைமுறைக்கு உதவிபுரியும் மூன்று (3) குழுக்களைப் பெயரிடுக. (06 புள்ளிகள்)
- ii. நேரடி ஒப்பந்த (Direct Contracting) முறை மிகவும் பொருத்தமானதாக அமையும் மூன்று (03) சூழ்நிலைகளைக் குறிப்பிடுக. (06 புள்ளிகள்)
- iii. பெறுகை நடைமுறையின் போது பயன்படுத்தப்படும் "கேள்விப் பிணைப் பொறுப்பு (Bid Security)" மற்றும் "செயலாற்றுகைப் பிணைப் பொறுப்பு (Performance Security)" ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை விளக்குக. (08 புள்ளிகள்)

6. சிறு குறிப்பு எழுதுக

- i. மொத்த ஏற்பாடு (Block Provision)
- ii. காலங்கடந்த கொடுப்பனவுகள் (Lapsed Payments)
- iii. உள்ளகக் கட்டுப்பாடு
- iv. பெறுகை நிறுவனம் (Procurement Entity)

(5X4 = 20 புள்ளிகள்)
